



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)  
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்  
03 ஜூன் 2016 / 27 ஜஃபான் 1437  
ஆன்மீக ரீதியில்  
சகிப்புத் தன்மையை உருவாக்கும் ரமதான்

الْحَمْدُ لِلَّهِ الْعَلِيِّ الْغَنِيِّ الْحَمِيدِ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ  
لَهُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدَهُ  
وَرَسُولَهُ الْمَبْعُوثُ بِالرَّحْمَةِ وَالْقَوْلِ السَّدِيدِ، اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا  
مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ  
اللَّهِ اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அருள்மிக்க ஜமாஅத்தார்களே!  
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு அருளியுள்ள அனைத்து  
அருட்கொடைகளுக்காக அவனுக்கு நாம் நன்றி செலுத்துவோமாக! "தக்வா"  
எனும் இறை பக்திமிக்க அடியார்களில் நின்றும் நாம் ஆகுவதற்காக,  
அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றவும் அவன் தடை செய்துள்ள  
விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் ஆற்றல் மிக்க அடியார்களில்  
நின்றும் நாம் ஆகுவதற்காக, நமது வாழ்வில் "பரக்கத்" (அபிவிருத்தி,  
வளம்) வழங்கப்பட வேண்டுமென்றும், நல்ல உடல் நலம் வழங்கப்பட  
வேண்டுமென்றும் அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்வோமாக!

ஐமாஅத்தார்களே!

இன்னும் சில நாட்களில், "பரக்கத்" கள், வெகுமதிகள் மற்றும் பாவமன்னிப்புகள் மிக்க ரமதான் மாதத்தை நாம் அடைய இருக்கின்றோம். அம்மாதம் எப்படிப்பட்டதென்றால், கடந்த ஆண்டின் ரமதான் மாதத்துக்குப் பின்பு தெளிவற்றதாக மாறிய நமது "தக்வா" வை வளர்ப்பதாகவும், வணக்கம் புரியும் நமது உயிரோட்டத்துக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நமது ஈமான் (ஓரிறை நம்பிக்கைக்கு) எழிச்சியூட்டுவதாகவும் உள்ளது. இந்த அடிப்படையில் தான் திருக்குர்ஆனின் "அல்-பகரா" எனும் அத்தியாயத்தின் 183-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى  
الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

பொருள்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

ஐமாஅத்தார்களே!

புனிதமிக்க இந்த ரமதான் மாதத்தில், மற்ற எந்த மாதத்திலும் கட்டாயமாக்கப்படாத, மிகச் சிறந்த வணக்கமாகிய நோன்புக் கடமையை நிறைவேற்ற இருக்கின்றோம். அறிந்து கொள்ளுங்கள்! நாம் நோன்பு நோற்க ஆரம்பித்ததும் நம்மை அல்லாஹ் மிகச் சிறப்பான அந்தஸ்த்தில்

அமர்த்த இருக்கின்றான். அவனது பார்வையில் நமது அந்தஸ்துகள் உயர்ந்து விடுகின்றன. நோன்பு நோற்பவர்களை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மிகவும் விரும்புகிறான். ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

(நோன்பாளி நோன்பு நோற்றதன் காரணமாக) அவரது வாயிலிருந்து வரும் வாடையானது, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மனத்தை விடச் சிறந்ததாக உள்ளது. (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் புகாரி ரஹ்)

மேற்கண்ட ஹதீது நமக்கு உணர்த்தும் பாடங்களில் ஒன்று யாதெனில், அல்லாஹ்வுக்காக நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள முற்படும் போது, நமது இன்பங்களிலிருந்து நாம் வெளிவர முற்படும் போது நம்மீதான அல்லாஹ்வின் அன்பு அதிகரிக்கின்றது என்பதாகும்.

எனவே தான், நோன்பு நோற்பவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு வாக்களிக்கின்றார்கள்:

”நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ (பிரார்த்தனை) மறுக்கப்படுவதில்லை” (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்கள்: இமாம் ஹாகிம் ரஹ், இமாம் தப்ரானீ ரஹ்)

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் இருக்கும் நேரம் மிகச் சிறந்த நேரமாகும். அல்லாஹ்வினால் புகழப்பட்ட நேரமாகும். எனவே, அந்நேரங்களில் அல்லாஹ்வின் பார்வையில் நமது அந்தஸ்த்தைக் குறைத்து விடும் செயல்களிலோ அல்லது அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் நம்மைத் தூரமாக்கி விடும் செயல்களிலோ நாம் ஈடுபடக் கூடாது.

நாம் நோன்பு நோற்று, அல்லாஹ்வின் சொர்க்கத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சொர்க்கத்தின் வாசலை அடைவதிலிருந்து நம்மை வழி பிசகச் செய்யும் விஷயங்களில் நாம் ஈடுபடக் கூடாது. நம்மில் எத்தனையோ நபர்கள் நோன்பு நோற்கிறார்கள். எனினும், வெளிநங்கத்தில் சாதாரணமானவையாகவும், முக்கியமற்றதாகவும் தென்படுகின்ற, அதே சமயம், மிகப் பெரிய அளவில் எதிர் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ள எத்தனையோ விஷயங்களை அவர்கள் கவனிக்காமல் புறக்கணித்து விடுகிறார்கள். உதாரணமாக, நாம் நோன்பு நோற்கின்றோம்; அதே சமயம், வீண் பேச்சுக்களைக் பேசுதல், அதை விட மிகக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறோம். இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் பதிவு செய்து அறிவித்துள்ள ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீதை நாம் நினைவில் கொள்வது அவசியமாகும்:

”புறம் பேசுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்”

இமாம் முஸ்லிம் (ரஹ்) பதிவு செய்து அறிவித்துள்ள மற்றொரு ஹதீது பின்வருமாறு:

ஒருமுறை, நபி(ஸல்) அவர்கள்: ”புறம் பேசுதல் என்றால் என்னவென்று தெரியுமா?” எனத் தோழர்களிடம் கேட்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களே: ”உனது சகோதரன் எதை விரும்பவில்லையோ அதனைக் கூறுவது தான் புறம் கூறுவதாகும்” எனப் பதில் கூறினார்கள். அப்போது : நாம் கூறும் குறை அச்சகோதரனிடம் உண்மையாகவே காணப்பட்டாலும் அது புறமாகக்

கருதப்படுமா? எனத் தோழர்கள் கேட்டார்கள். அது உண்மையாக இருந்தால் அது புறம் பேசுதலாகக் கருதப்படும்; அது உண்மை இல்லையெனில் அதை விடப் பெரிய குற்றமாகிய அவதூறு கூறப்பட்டதாகக் கருதப்படும் என நபி(ஸல்) உறுதியாகக் கூறினார்கள்.

எனவே, ஜமாஅத்தார்களே! ரமதான் மாதம் நெருங்கி வரும் வேளையில் "திக்ர்" மற்றும் "ஸலவாத்து" களால் நமது நாவுகளைப் பசுமையாக்குவோமாக! கடந்த ஆண்டு நம்மால் முறையாக ஓத முடியால் போன திருக்குர்ஆன் வசனங்களை ஓதி, நமது கண்களைக் குளுமைப்படுத்துவோமாக! இரவுப் பொழுதுகளில் "தராவீஹ்" தொழுகைகளையும் "தஹஜ்ஜத்" தொழுகைகளையும் தொழ முயற்சிப்போமாக! நற்காரியங்களைச் செய்வதில் நம்மை ஈடுபடுத்தி, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் பக்கம் நம்மை நெருக்கமாக்கிக் கொள்வோமாக! காரணம், நமது வயிறுகள் காலியாக இருந்து, நமது உடல்கள் உணவுகளை செரிக்கச் செய்வதில் ஈடுபடாமலிருக்கும் போது, நமது உள்ளங்களை, நாம் புரியும் வணக்க வழிபாடுகளில் ஒருமுனைப்படுத்த முடியும். உதாரணமாக, தொழுகையில் நாம் "குஸூவு" (மிகவும் பயபக்தியுடன்) காணப்பட முடியும். நாம் "திக்ர்" எனும் தியாணம் செய்யும் போது நாம் ஓதும் வார்த்தைகளை நம்மால் உணர முடியும். அவ்வார்த்தைகளால் நமது உள்ளங்கள் மென்மையானவையாக ஆகும். இவையெல்லாம் நோன்பின் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் ஆகும். அவற்றை நாம் பற்றிப் பிடிக்க விரைவது அவசியமாகும்.

புனிதமிக்க "லைலத்துல் கத்ர்" இரவு மற்றும் அல்லாஹ்வின் மன்னிப்பை அடையும் முயற்சியை ரமதான் மாதத்தின் பிந்திய பத்து நாட்களில்

செய்து கொள்ளலாம் என இருந்து விட வேண்டாம். ரமதான் மாதத்தின் ஆரம்பத்திலேயே அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். நாம் அல்லாஹ்விடம், இவ்வுலகத்தில் இல்லாத அருளாகிய சொர்க்கத்தையும், நமது பாவங்கள் மற்றும் எண்ணற்ற தவறுகள் அனைத்தையும் அழித்து விடுகின்ற முழுமையான மன்னிப்பையும் கேட்டுப் பெற வேண்டும். எனவே, அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கிக் கொள்வதற்கான நமது முயற்சியை மேற்கொள்ள ரமதான் மாதத்தின் பிந்திய பத்து தினங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றான்; நமது துஆக்களை அங்கீகரிப்பதற்காக நாம் அவனிடம் துஆக் கேட்க வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆனின் "ஆலி-இம்ரான்" எனும் அத்தியாயத்தின் 133-134 வரையிலான வசனங்களில் பின்வருமாறு அல்லாஹ் கூறுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

ஐமாஅத்தார்களே!

ரமதான் மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்பாக, மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க முயற்சிப்போமாக! அவ்வாறு செய்யும் போது அல்லாஹ் நமது தவறுகளை மன்னிக்கலாம். ரமதானை வரவேற்கும் நிலையிலுள்ள நாம், இழந்துவிட்ட குடும்பத் தொடர்புகளை மீட்டி, சரி செய்து கொள்வோமாக! குடும்பத்தார்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் நண்பர்களுடனான நமது தொடர்புகளை உறுதி செய்து கொள்வோமாக! அவ்வாறு செய்தால் நம்முடனான உறவுகளை அல்லாஹ் உறுதி செய்வான்; நம்முடன் நெருக்கமாகுவான்.

ஐமாஅத்தார்களே!

ரமதான் மாதம் சோம்பித் திரிவதற்கான மாதம் அல்ல; உற்சாகம் மற்றும் விடா முயற்சியுடன் காணப்பட வேண்டிய மாதமாகும். இந்த தற்காலிகமான உலகுக்காக கடினமாக உழைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாம், நிரந்தரமான உலகுக்காக உழைக்கக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? நாம் அதிகப்பட்டஹமான நற்காரியங்களைச் செய்து, ஊக்கமூட்டும் நன்மைகளையும், கூடுதல் வெகுமதிகளையும் அடைவதற்கான அரிய வாய்ப்புக்களை ரமதான் மாதத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அவற்றை நாம் பற்றிப் பிடிப்பது அவசியமாகும். இறுதியாக, பின்வரும் ஹதீதில் ரதூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ள நபர்களில் நின்றும் நாம் ஆகாமலிருப்பது அவசியமாகும்: "எவரொருவர், ரமதான் மாதத்தை அடைந்தும் கூட அல்லாஹ்வின் மன்னிப்பை அவர் பெறாத நிலையில், ரமதான் மாதம் அவரை விட்டும் கடந்து விடுகிறதோ அவர் மிகப் பெரிய அளவில் நஷ்டமடைந்தவர் ஆவார்" (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் திர்மிதி ரஹ்)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ரமதான் மாதத்தை அடையும்  
வாய்ப்பை நமக்கு வழங்குவானாக! அப்புனிதமிக்க மாதத்தின்  
நன்மைகளைச் சம்பாதிக்கும் ஆற்றலையும் வழங்குவானாக! ஆமீன்.  
யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ  
الآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ  
الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ  
الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ فَيَا  
فَوْزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.